



எல்லாம் நன்மைக்கே!

சமீபகாலமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற பேச்சு ஆளும் தரப்பில் தீவிரமானது.

கடந்த மாதம் 14ம் தேதி டிவி சேனல் ஒன்றில் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “ரிசர்வ் வங்கி வட்டி, ரெப்போ விகிதத்தைக் குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித தேர்வுக்கு உணவுப் பணவீக்கத்தை கணக்கில் கொள்ளக் கூடாது” என்று கூறினார்.

இதன்மூலம் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே, வட்டி விகிதம் தொடர்பான கருத்து மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி நடந்த ஸ்டேட் பேங்க் மாநாட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்” என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறினார். மேலும் அவர், “அதிக வட்டி விகிதங்கள், கடன் வாங்கு வோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார்.

தவறான வாதங்கள்

ரஷ்யா, உக்ரைன் மோதல் தொடங்கிய 2022ல் முதல் காலாண்டில் இருந்து நிலையான பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்காக பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பணவீக்கம் அல்லது விலைவாசி உயர்வு, ஒரு ஆண்டில் மொத்த இறுதிப் பொருட்களின் (உணவு மற்றும் பானங்கள், சேவைகள் உட்பட) விலைகளில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில்

எடுத்துக்கொள்கிறது.

பணவீக்க விகிதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் இலக்கு. ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் சேர்ந்து இந்த இலக்கை 2016ல் ஒப்புக் கொண்டன. கூடவே, விளிம்பு நிலையாக கூடுதலாக 2 சதவீதம் வரை அதாவது 6 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் அது 2026 வரையிலான ஆறுதல் மண்டலமாக ஏற்கப்பட்டது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் இப்போதைய ரெப்போ விகிதம் (6.50 சதவீதம்) முதலீட்டாளர்களைப் பாதிக்கிறது. பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகிறது. மந்த நிலையிலிருந்து விடுபட, வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என்பதே முக்கியமான இரண்டு மத்திய அமைச்சர்கள் கருத்தின் சாராம்சம்.

தவறான வாதம்

நிர்மலா சீதாராமன் பேசியதற்கு மறுநாள் அதாவது கடந்த மாதம் 19ம் தேதி, அதே ஸ்டேட் பேங்க் மாநாட்டில் பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்தநாகேஸ்வரன், “தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால், பணவீக்கம் 4.2 சதவீதம்தான்” என்றார்.

மொத்தத்தில் உணவுப் பணவீக்கம் சேர்க்கப்படக் கூடாது என்பதே இதற்கு அர்த்தம். ஆனால், இந்த வாதம் தவறானது. உணவையும், தங்கத்தையும், வெள்ளியையும் ஒன்றாக இணைக்க முடியாது; இரண்டாவதாக,



முனைவர்
டி.கே. ஜயராமன்

கால் பந்தாட்ட போட்டியின் நடுவே திடீரென கோல் போஸ்ட்களை ஒருவர் தனக்குச்சாதகமாக மாற்ற முடியாது.

மோதலுக்கு தீர்வு

இப்படியாக, பணவீக்கம், ரெப்போ விவகாரத்தில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான வேறுபாடுகள் தீவிரமடைந்த நிலையில், டில்லியில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த தொழில் வர்த்தக சம்மேளனம் (ஃபிபிசி) ஆண்டு மாநாட்டில் பேசிய நிதியமைச்சரின் பொருளாதார விவகாரத்துறை செயலர் அஜய் சேத், “சில துறைகளில், அதிக வட்டி விகிதத்தின் காரணமாக, மந்த நிலையிருந்தாலும், முந்தைய 2024-25 வளர்ச்சி (6.5 சதவீதம் முதல் 7.0 சதவீதம்) மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான அபாயத்தைக் காணவில்லை. தொடர் மழை காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது, விலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே பணவீக்க பிரச்சனையை வட்டி விகித நிர்ணயம் மூலம் கையாளும் அதிகாரம் உள்ளது” என்றார்.

இதன் மூலம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான புயல் முடிவுக்கு வந்தது. எல்லாம் நன்மைக்கே!

(கட்டுரையாளர் மூத்த பொருளாதார நிபுணர், தற்போது அமிர்தா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கவுரவ பேராசிரியர்.
Website: www.tkjayaraman.com)